

SUPPLEMENT

TO

# The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, SEPTEMBER 21, 1900.

## NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCE

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

**TAKE** notice, that unless within three months from the 22nd day of September, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Assistant Government Agent of the Kegalla District at the Kegalla Kachcheri and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Assistant Government Agent, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, shall declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

BERTRAM HILL,  
Assistant Government Agent.

*Description of Lands referred to.*

The following lots, situated in the village Bossella in Kanduaaha pattu of Parnakuru korale, in the Kegalla District, as described in the annexed plan :—

1. A block of land comprising lots—

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
1412	Hinnahehamukalana	11 1 8
1413	Do.	0 0 7
1414	Hunudurayadeniya	0 2 28
1415	Etambatalawemukalana	18 2 35
1416	Parambedeniya	0 2 0
1417	Parambedeniya-watta	1 2 16
1418	Wadanapahayahenyaya	6 3 10
1419	Do.	1 1 17
R 67	Walapitiyahenyaya	16 0 36
R 67½	Do.	0 0 24
R 67¼	Do.	0 0 16
T 67	Do.	18 2 12
U 67	Wadanapahayahenyaya	0 3 36
V 67	Do.	4 3 27
		81 3 32

on preliminary plan 539; and bounded on the north by a portion of Kandehenamukalana claimed by the Crown, Hinna-henyaya claimed by Punchi Appoohami Mohottala, and the village boundary of Parambe village; on the east by Etambatalawa claimed by Crown; on the south by land described in title plan 126,609 called Viherawatta claimed by Rawata Unnanse Dangahamuladeniya claimed by Vidanalage Punchi Menika, Udahawatta claimed by Rallage Appuhamy, Hitinawatta claimed by W. A. Ranhamy, Udapitiya-watta claimed by B. Vidanalage Punchi Menika and others, Gedaradepelakumbura claimed by W. Mudalihami, Udugodagekumbura claimed by B. V. Punchi Menika, Bakmikumbura claimed by T. Appuhamy and others, Tennagedeniya claimed by D. H. Appoohami, Kiraponagekumbura claimed by K. Panchirala, land appearing on title plan 127,413 called Thalakumbura claimed by Rawata Unnanse of Bossella, Piramudikumbura claimed by Ukkurala and others, Thaladombe claimed by D. H. Appoohamy, Pahaladombe claimed by Ihala Walauwe Dingiri Banda, the land appearing on title plan 127,417 called Palkumbura claimed by Rawata Unnanse, Gedaradepelakumbura claimed by W. Ranhami and others, Walarambawela claimed by W. Dingiri Appoo and others, Gedaradepela claimed by W. Ranhami and others, Hattayakumbura claimed by W. Mudalihami, Katakumbura and Totakumbura claimed by B. V. Punchi Menika, a stream Vadanapahekumbura claimed by S. Dingiriya, Wadanapahayahenyaya ( $\frac{1,420, 1,421, \& W 67}{P. P. 539}$ ), and Malelattenna-mukalana ( $\frac{P. P. 147}{229}$ ) claimed by the Crown; on the west by a mala-ela, Kandehenamukalana claimed by the Crown, and the village boundary of Kuranbapitiya village.

2. A block of land comprising lots—

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
1420	Wadanapahayahenyaya	1 1 35
1421	Do.	0 0 8
W 67	Do.	1 0 11
		2 2 14

on preliminary plan 539; and bounded on the north by Malaelahenamukalana ( $\frac{P. P. 142}{229}$ ) claimed by the Crown, and the village boundary of Kurumbapitiya village; on the east by Wadanapahakumbura and Paluwatta claimed by S. Dingiriya; on the south by Kovilwatta claimed by S. Dingiriya, Dodangahawaladena claimed by the Crown; on the west by the village boundary of Kurumbapitiya village.

3. A block of land comprising lots—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
X 67 ...	Wadanapahayahenyaya ...	8	3	2
Z 67 ...	Do. ...	2	1	34
1422 ...	Do. ...	14	3	35
1423 ...	Do. ...	0	0	33
		<b>26</b>	<b>1</b>	<b>24</b>

on preliminary plan 539; bounded on the north by Kovilewatta, Paluwatta, and Vadanapahakumbura claimed by S. Dingiriya, Totakumbura claimed by B. V. Punchi Menika; on the east by Edandakumbura claimed by W. Ranhami, Edandakumbura claimed by K. N. Selappu, Godaliyaddawatta claimed by Dingiri and others, Hitinawatta claimed by Undi Naide; on the south by the village boundary of Gantune village; on the west by Ataburuhena claimed by the Crown, and the village boundary of Kurumbapitiya village.

4. A block of land comprising lots—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
Y 67 ...	Pillapitiyahenyaya ...	5	3	11
1424 ...	Balagahamukalana ...	35	2	22
		<b>41</b>	<b>1</b>	<b>33</b>

on preliminary plan 539; bounded on the north by Egodawatta, Dangahamuladeniya claimed by V. Punchi Menika, land appearing on title plan 127,412 called Dangahamuladeniya claimed by Kawata Unnanse; on the east by a mala-ela, Balalgala claimed by the Crown, and the village boundary of Dempelgoda village; on the south by a portion of Balalgala claimed by the Crown, and Kudabalalgoda rook; on the west by Kammalawatta claimed by Undi Naide, Godaliyaddewatta claimed by Dingiri and others, Edandakumbura claimed by K. N. Sellappu, and a mala-ela.

මෙහි පහත සඳහන්වන ඉඩම් සම්බන්ධව අයිතිවාසිකමක් ඇති කෙනෙක් ඉන්නවානම් ඒ අත වම් 1900 ක්වු සැප්තැම්බර් මස 22 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත කැරැල්ලේ කවිවරියට ඇවිත් කැරැල්ල දිස්ත්‍රික්කයේ උප ඒර්ජන්තර්නාන්සේ ඉදිරිපිට පෙණේසිට එක් ඉඩම්වලට හෝ ඉන් එකකට තිබෙන අයිතියක් නොමැති බවට තීරණය වුවහොත් ඒ සම්බන්ධව තිබෙන වැදගත්කම කියා නොසිටියොත් එකී උපඒර්ජන්තර්නාන්සේ විසින් වම් 1897 කේ 1 වෙනි ආඥාපනතකට අනුකූලව උත්තරාන්සේට ලැබී තිබෙන බලපෑමවත්කම්වල ප්‍රකාරයට, අයිතියක් කියා නොසිටිය ඒ ඉඩම් රජයේ සේවයට ඉඩම් බව උත්තරාන්සේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් එලිදරව් කරණ බව මෙහි දැනගත හැකිය.

බවටැම් සිල්,  
ආණ්ඩුවේ උපඒර්ජන්ත වමිස.

කියවන්නේ මේ ඉඩම් ගැණයි.

කැරැල්ල දිස්ත්‍රික්කයට අයිති පරණකුරුකෝරලේ කදුඅහපත්තුවේ බොස්සැල්ල සහ ගම් පිහිටි මීට අමුණාපු සහ කිසි සිතියමේ පෙණේසන නොමැත 539 මුල්සිතියමට අඩංගු මෙහි පහත සඳහන්කරණ හම්බර්වි, එනම් :—

බිම්කවිටියේ නොමැතරය.	ඉඩමේ නම.	මහත.	අ. රු. ප.
1412	සිත්තගේන මුකලාන	...	11 1 8
1413	එම	...	0 0 7
1414	හුඹුදරයා දෙහිය	...	0 2 28
1415	ඇට්ඹනලාමේ මුකලාන	...	18 2 35
1416	පාරමේදෙහිය	...	0 2 0
1417	පාරමේදෙහිය වත්ත	...	1 2 16
1418	වදන්පහසයේ සේන්සය	...	6 3 10
1419	එම	...	1 1 17
R 67	වලපිටියේ සේන්සය	...	16 0 36
R 67 1/2	එම	...	0 0 24
R 67 1/4	එම	...	0 0 16
T 67	එම	...	18 2 12
U 67	වදන්පහසය සේන්සය	...	0 3 36
V 67	එම	...	4 3 27
			<b>81 3 32</b>

ඊට මාසිම—උතුරට ආණ්ඩුව සත්තක කන්දේගේගේ මුකලානෙන් කොටසක්ද, පුළුආපුහාමි මොහොමඩ්ලා අයිති කම් කියන සිත්තගේනසය, පාරමේ සහ ගමේ ගම්මාසිමද; නැගෙනහිරට ආණ්ඩුව සත්තක ඇට්ඹනලාවද; දකුණට රේවනඋත්තරාන්සේ අයිතියක් කියන නොමැත 126,609 පිඳුරකඩදසියේ පෙණේසන විහාරවත්තද, වදන්පහසයේ පුළු මැනිකා අයිතියක් කියන දන්ගහමුලදෙහියද, රුල්ලාගේ අප්පුහාමි අයිතියක් කියන උඩවත්තද, ඩබ්ලිව්. ඒ. අප්පුහාමි අයිතියක් කියන සිටිනාවත්තද, සී. වී. වදන්පහසයේ පුළුමැනිකා සහ නවත් අයිති අයිතියක් කියන උඩපිටියේ වත්තද, ඩබ්ලිව්. මුදලිහාමි අයිතියක් කියන ගෙදරදෙපැලේ කුඹුරද, සී. ඩී. පුළුමැනිකා අයිතියක් කියන උඩගොඩගේ කුඹුරද, ඩී. අප්පුහාමි සහ නවත් අයිති බක්මකුඹුරද, සී. එච්. අප්පුහාමි අයිතියක් කියන තෙන්නගේ දෙහියද, කේ. පුළුමැනිකාමි කියන කිරිපොතගේ කුඹුරද, බොස්සැල්ලේ රේවනඋත්තරාන්සේට අයිති නොමැත 127,413 පිඳුරකඩදසියේ පෙණේසන ඉහල කුඹුර කියන ඉඩමද, උත්තරල සහ නවත් අයිති පිරමුඬ කුඹුරද, සී. එච්. අප්පුහාමි අයිතියක් කියන ඉහල දෙසේ කියන ඉඩමද, ඉහලවලවරේ සිංහිරිබණ්ඩාව අයිති පහලදෙසේ කියන ඉඩමද, රේවනඋත්තරාන්සේට අයිති නොමැත 127,417 පිඳුර කඩදසියේ පෙණේසන පල්ලකුඹුරද, ඩබ්ලිව්. රත්නාමි සහ නවත් අයිති අයිති ගෙදර දෙපැලේ කුඹුරද, ඩබ්ලිව්. සිංහිරිඅප්පු සහ නවත් අයිති වල්අරමේ වෙලද, ඩබ්ලිව්. රත්නාමි අයිති ගෙදර දෙපැලද, ඩබ්ලිව්. මුදලිහාමි අයිතියක් කියන හට්ටියාගේ කුඹුරද, සී. ඩී. පුළුමැනිකා අයිතියක් කියන කටකුඹුර සහ නොටකුඹුරද, දිසපාරක්ද,

අය. සිංහිරිකා අයිතියක් කියන වදන්පහස කුඹුරද, ආණ්ඩුව සත්තක (මු. සි. 1,420, 1,421 W67 ) වදන්පහස. සේන්සයද, (මු. සි. 229 ) මල්හෙලගැන්නේ මුකලානද; බස්නාහිරට මලඇලක්ද, ආණ්ඩුව සත්තක කන්දේගේගේ මුකලානද, කුරුමාපිටිය සහ ගමේ ගම් මාසිමද.



சம் வதனேபஅகும்புற, அரசாட்சியார் உரித்துபேசும் வதனேபஅயஏன்யாய (P. P. 1,420, 1,421 & W 67) 539  
யும், மல்யெலதென்னேமூக்கலான (P. P. 147/229); மேற்கு-மலஅல, அரசாட்சியார் உரித்துபேசும் கந்தேவனமூ  
க்கலானயும் குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்லை:—

இல.	...	...	விசாலம்.
			ஏ. றா. ப.
1412	...	இன்னேவனமூக்கலான	11 1 8
1413	...	ஹே	0 0 7
1414	...	உனுதறயாதெனிய	0 2 28
1415	...	எடம்பதலாவேமூக்கலான	18 2 35
1416	...	பேறம்பேதெனிய	0 2 0
1417	...	மேறம்பேதெனியவத்த	1 2 16
1418	...	வதன்பஅயஏன்யாய	6 3 10
1419	...	ஹே	1 1 17
R 67	...	வலபிட்டியஏன்யாய	16 0 36
R 67½	...	ஹே	0 0 24
R 67¾	...	ஹே	0 0 16
T 67	...	ஹே	18 2 12
U 67	...	வதனேபஅயஏன்யாய	0 3 36
V 67	...	ஹே	4 3 27
			<hr/>
			81 3 32

2. 539 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற துண்டுகளுக்கு எல்கையாவது: வடக்கு-அரசாட்சியார் உரித்துபேசும் மல்ஏலமூக்கலான (P. P. 142/229), குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்லை; கிழக்கு-எஸ். டிங்கிரியா உரித்துபேசும் வதனபஅகும்புறயும் பாலுவத்த; தெற்கு-எஸ். டிங்கிரியா உரித்துபேசும் கோவிலேவத்த, அரசாட்சியார் உரித்துபேசும் தொடன்கஅன; மேற்கு-குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்லை:—


இல.	...	...	விசாலம்.
			ஏ. றா. ப.
1420	...	வதனபஅயஏன்யாய	1 1 35
1421	...	ஹே	0 0 8
W 67	...	ஹே	1 0 11
			<hr/>
			2 2 14

3. 539 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற துண்டுகளுக்கு எல்கையாவது: வடக்கு-எஸ். டிங்கிரியா உரித்துபேசும் கோவிலேவத்த, பாலுவத்தயும் வதனபஅகும்புற, பி. வி. புன்சிமெனிக்கா உரித்துபேசும் தொடரும்புற; கிழக்கு-டவ்ளியு. நன்ஆமி உரித்துபேசும் ஏதண்டகும்புற, கே. அன். செல்லப்பு உரித்துபேசும் ஏதண்டகும்புற, டிங்கிரியும் சிலரும் உரித்துபேசும் கொடலியந்தவத்த, உன்டிநயின்தே உரித்துபேசும் யிட்டினுவத்த; தெற்கு-உன்டிநயின்தே கிராமத்தின் எல்லை; மேற்கு-அரசாட்சியார் உரித்துபேசும் எட்டபுறேனயும் குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்லை:—

இல.	...	...	விசாலம்.
			ஏ. றா. ப.
X 67	...	வதனபஅயஏன்யாய	8 3 2
Z 67	...	ஹே	2 1 34
1422	...	ஹே	14 3 35
1423	...	ஹே	0 0 33
			<hr/>
			26 1 24

4. 539 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற துண்டுகளுக்கு எல்கையாவது: வடக்கு-வி. புன்சிமெனிக்கா உரித்துபேசும் எகொடவத்த, தன்கஅமுலதெனிய, நேவத்தஉன்னசே உரித்துபேசும் 127,412 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற தன்கஅமுலதெனிய; கிழக்கு-ஒருமலஅல, அரசாட்சியார் உரித்துபேசும் பல்லைகல, 6தம் பலகொட கிராமத்தின் எல்லை; தெற்கு-அரசாட்சியார் உரித்துபேசும் பல்லைகலில் ஒரு பங்கும் சூடாபலல கொட கலமலை; மேற்கு-உன்டிநயின்தே உரித்துபேசும் கம்மலவத்த, டிங்கிரியும் சிலரும் உரித்துபேசும் கொடலியந்த, கே. அன். செல்லப்பு உரித்துபேசும் ஏதண்டகும்புறயும் மலஅல:—

இல.	...	...	விசாலம்.
			ஏ. றா. ப.
Y 67	...	பிலபிட்டியேஏன்யாய	5 3 11
1424	...	பல்லைகஅமுக்கலான	35 2 22
			<hr/>
			41 1 33



Hinahenyaya

P. P. No. 539

1412, 1413, 1414, 1415, 1416, 1417,  
1418, 1419, R 67, R 67½, R 67¾,  
T 67, U 67, V 67

Kandahenamukalana

Kiriapoga-  
kumbura

T. P.  
127,413

Tenuagetedya  
Balakumbura

Piramudi-  
kumbura

Ihala-  
dombe

Udugodoge-  
kumbura

Pahala-  
dombe

T. P. 127,417

Gedara-  
depela-  
kumbura

Etambatalawa  
*Crown forest*

Mala-ela

Walaramba-  
wela

Gedardepela-  
kumbura

Udapitiya-  
watta

Hittina-  
watta

Hattaya-  
kumbura

Udahawatta

Ralage-  
tipuhena

Dangaha-  
mulla-  
deniya

T. P. 126,609  
T. P. 127,412

P. P. 142  
229

P. P. 539  
1420, 1421, & W 57

Vadanapahe-  
kumbura

Katakumbura  
Totakumbura

Edandakumbura

Egodawatta

Paluwatta  
Kovilwatta

P. P. 539  
X 67, Z 57, 1422, and 1423

Edanda-  
kumbura

Godaliad-  
dawatta

Kammala-  
watta

Hetinawatta

P. P. 539  
Y 67 and 1424

Balalgala  
*Crown forest*

Dedangahawalahena

Atamburuhen  
*Crown forest*

Kudabalalgoda rock

Situation : Bossella village in Kanduaha pattu of Paranakuru korale.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
1412	Henahenamukalana	11	1	8
1413	Do.	0	0	7
1414	Hunudurayadeniya	0	2	28
1415	Etambatalawemukalana	18	2	35
1416	Parambedeniya	0	2	0
1417	Parambedeniyawatta	1	2	16
1418	Wadanpahayahenyaya	6	3	10
1419	Do.	1	1	17
1420	Do.	1	1	35
1421	Do.	0	0	8
1422	Do.	14	3	35
1423	Do.	0	0	33
1424	Balalgalamukalana	35	2	22
R 67	Walapitiyahenyaya	16	0	36
R 67 $\frac{1}{4}$	Do.	0	0	16
R 67 $\frac{1}{4}$	Do.	0	0	24
T 67	Do.	18	2	12
U 67	Wadanpahayahenyaya	0	3	36
V 67	Do.	4	3	27
W 67	Do.	1	0	11
X 67	Do.	8	3	2
Y 67	Pillapitiyahenyaya	5	3	11
Z 67	Wadanpahayahenyaya	2	1	34

Surveyor-General's Office,  
Colombo, August 28, 1899.

S. J. C. MORE,  
for Surveyor-General.